

## ஜி 20 உச்சி மாநாட்டின் போது பிரதம மந்திரி மற்றும் கொரியா குடியரசின் ஜனாதிபதி, இத்தாலியின் பிரதமர் மற்றும் நோர்வேயின் பிரதம மந்திரி ஆகியோர் இடையிலான சந்திப்பு , 2017 ஹம்பர்க்

ஜூலை 08, 2017

ஹம்பர்கில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில், பிரதம மந்திரி இன்று கொரியா குடியரசுத் ஜனாதிபதி மாண்புமிகு திரு மூன் ஜே-இன் அவர்களை சந்தித்தார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதி திரு மூன் ஜே-இன் அவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்றதிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். கொரிய மொழியில் பிரதமரின் வாழ்த்து மற்றும் தொலைபேசி அழைப்பு மற்றும் ட்வீட் குறித்து ஜனாதிபதி நினைவு கூர்ந்தார், இது தென் கொரியா மக்களால் உற்சாகமாக வரவேற்றதையும் தெரிவித்தார். குறிப்பாக இந்தியாவில் தயாரிக்கவும், டிஜிட்டல் இந்தியா, இந்தியா தொடங்குக போன்ற திட்டங்களில் பங்கேற்பதன் மூலம், இந்தியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையில் சிறப்பு மூலோபாய பங்களித்துவத்தை மேம்படுத்துவதற்கு இரு தலைவர்கள் தங்கள் அர்ப்பணிப்பை தெரிவித்தனர். பிரதமர் ஆரம்பகால நாளில் இந்தியாவிற்கு வருகை செய்யுமாறு ஜனாதிபதி மூன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அவரும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

பிரதம மந்திரி மோடி அவர்கள் இத்தாலி பிரதம மந்திரி மாண்புமிகு திரு பவுலோ ஜெர்னோலிணி அவர்களுடன் கொண்ட பேச்சுவார்த்தைகள் இருதரப்பு உறவுகள், குறிப்பாக வர்த்தகம் மற்றும் முதலீடு மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை ஊக்குவிப்பதில் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. நவம்பர் மாதம் இந்தியாவில் உலக உணவு இந்தியா - உணவு

பதப்படுத்தும் கண்காட்சி நடைபெறும் - அதில் இத்தாலியின் பங்கிற்காக பிரதமர் மோடி இத்தாலியின் பிரதமருக்கு அழைப்பு விடுத்தார். இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக இரு நாடுகளின் நடுத்தர நிறுவனங்களுக்கிடையேயான தொடர்புகளை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். இத்தாலியின் பிரதம மந்திரி, தொழில் துறையில் உள்ளிட்ட அவரது நாட்டில் இந்திய முதலீடுகளை பாராட்டினார். காலநிலை மாற்றத்தை தடுக்க மற்றும் ஆப்பிரிக்காவில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் நிலையான தீர்வுகளை வழங்குவதற்காக ஒன்றாக இணைந்து செயல்பட வழிகளையும், வழிமுறையையும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

பிரதமர் மோடி மற்றும் நார்வே பிரதம மந்திரி மாண்புமிகு திருமதி எர்னா சோல்பெர்க் இருதரப்பு விவகாரங்கள் பற்றி விவாதித்தனர், குறிப்பாக பொருளாதார உறவுகளை பலப்படுத்துவது ஆகியவை பற்றி. பிரதம மந்திரி மோடி தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தில் நோர்வே ஓய்வூதிய நிதி பங்கு பெற அழைப்பு விடுத்தார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UNGA)இன் புறத்தே கடல் மாநாட்டில் இந்தியா பங்கேற்க நோர்வேயின் பிரதமர் அழைப்பு விடுத்தார். நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை (SDG) அடைவதற்கான ஒத்துழைப்புக்கு அடையாளமாக, பிரதம மந்திரி சால்ஸ்பெர்க் பிரதம மந்திரி மோடிக்கு, கூட்டத்தின் முடிவில், நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் (SDG) பொறிக்கப்பட்டுள்ள ஒரு கால்பந்தை வழங்கினார்.

**புது டில்லி,**

**8 ஜூலை 2017**